



රාජ්‍ය පරිපාලන හා ආපදා කළමනාකරණ අමාත්‍යාංශය
பொது நிர்வாக மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சு
MINISTRY OF PUBLIC ADMINISTRATION AND DISASTER MANAGEMENT

ඒකාබද්ධ සේවා අංශය

இணைந்த சேவைகள் பிரிவு

COMBINED SERVICES DIVISION

නිදහස් වතුරොය, කොළඹ 07, ශ්‍රී ලංකාව.

சுதந்திரச் சதுக்கம், கொழும்பு 07, இலங்கை.

Independence Square, Colombo 07, Sri Lanka

දුරකතන
 தொலைபேசி:(94) 011- 2694560
 Telephone

ෆැක්ස්
 தொலைநகல்:(94) 011- 2692254
 Fax

ඊ-මේල්
 மின்னஞ்சல்:dgcs@pubad.gov.lk
 E-mail

වෙබ් අඩවිය
 இணையத்தளம்: www.pubad.gov.lk
 Web Site

මගේ අංකය }
 எனது இல } CS/DOS/21/01/04(නාවකාලික)
 My No }

ඔබේ අංකය }
 உமது இல }
 Your No }

දිනය }
 திகதி } 2019.04.25
 Date }

சகல அமைச்சுக்களினதும் செயலாளர்கள்/
 திணைக்களத் தலைவர்கள்/
 மாவட்டச் செயலாளர்கள்/
 பிரதேச செயலாளர்களுக்கு

அரசகரும மொழிக் கொள்கையை நடைமுறைப்படுத்தல் மற்றும் ஒரு மொழிக்கு மேலதிகமான மொழிகளில் தேர்ச்சி பெற்ற அரச அலுவலர்களுக்கான ஊக்குவிப்புக் கொடுப்பனவைச் செலுத்துதல்

அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவைக்கு நியமனம் செய்தல் மற்றும் உள்ளீர்ப்பு செய்தல் முறைக்கேற்ப பட்டதாரிகளை உள்ளெடுக்கையில் அவர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்குரித்தான மொழி மூலம் யாதென்ற தெளிவின்மையினால் 2004.06.23 ஆம் திகதிய பொது நிர்வாக சுற்றறிக்கை இலக்கம் 29/98/(i) இன் ஏற்பாடுகளுக்கமைய அவ்வலுவலரின் முதலாம் மொழி மூலம் தீர்மானிக்கப்பட வேண்டுமென்பதுடன், அது அவ்வலுவலர் க.பொ.த (சா.த) பரீட்சையில் தாய் மொழி மட்டத்தில் பெற்றுக்கொண்ட சிங்களம் அல்லது தமிழ் அவ்வமொழியாக அமையும்.

02. அதற்கிணங்க இளமானிப் பட்டத்தை அடிப்படைத் தகைமையாகக் கொண்டு ஆட்சேர்க்கப்பட்டுள்ள அபிவிருத்தி உத்தியோகத்தர்களது சேவைப்பிரமாணக் குறிப்பிற்கேற்ப, அவ் இளமானிப்பட்டத்தை ஆங்கில மொழி மூலத்தில் கற்றிருக்க வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்படவில்லையெனின் அல்லது பதவிக்கு ஆட்சேர்க்கையில் ஆங்கில மொழித்தேர்ச்சியானது ஆரம்ப தகைமையாகக் கருதப்படாத சந்தர்ப்பங்களில் அவ்வலுவலரினால் 1998.12.30 ஆந் திகதிய பொது நிர்வாகச் சுற்றறிக்கை 29/98 இன் ஏற்பாடுகள் 3:2:1 - I தொடக்கம் 3:2:1 - VIII வரையிலான தகைமைகளை பூர்த்தி செய்திருப்பின் பொது நிர்வாகச் சுற்றறிக்கை 29/98 மற்றும் பொது நிர்வாகச் சுற்றறிக்கை 29/98 (I) என்பவற்றிலுள்ள ஏற்பாடுகளுக்கமைய மொழி ஊக்குவிப்புக் கொடுப்பனவை பெற்றுக் கொள்வதற்கு அவ் அலுவலரிற்கு உரித்துடைமை உண்டு.

03. இதன்படி இளமானிப்பட்ட பாடநெறியொன்றை முற்றாக ஆங்கில மொழி மூலத்தில் பூர்த்தி செய்திருத்தல் பொது நிர்வாக சுற்றறிக்கை இலக்கம் 29/98 இன் 3:2:1 - VII உப பிரிவிற்கு அமைவாக ஏற்றுக் கொள்ளப்பட முடியுமானதுடன் அப்பட்டத்திற்கான பாடநெறியில் பிரதான பாடமொன்றாக ஆங்கில மொழியை கற்றிருத்தல் உபபிரிவு 3:2:1 - VI இன் பிரகாரம் செல்லுபடியாகும். இவ் தகைமைகளுக்காக பொது நிர்வாக சுற்றறிக்கை இல 29/98 இன் 3:2:5 உப பிரிவிலுள்ள கொடுப்பனவை வழங்க முடியும் என தயவுடன் அறியத்தருகிறேன்.

04. அதற்கிணங்க மேற்படி நிதி ஒதுக்கீடுகளுக்கேற்ப அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு உரித்தான உரிய மொழி ஊக்குவிப்பு கொடுப்பனவை வழங்குவதற்கு அவசியப்படும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு இத்தால் தயவுடன் அறியத்தருகிறேன்.

ஒப்பம்./ கே.வீ.பீ.எம்.ஜே. கமகே
 இணைந்த சேவைகள் பணிப்பாளர் நாயகம்